

ஸ்ரீ:

ஸ்ரீமதே நிகமாந்தமஹாதேஸிகாய நம:

ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிககேஸரீ |
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

|| ஸர்வாபீஷ்டதா ரங்கபாதுகா ||

ஸுபஸரணிரஜோபி: ஸோபயந்தீ தரித்ரீம்
பரிணதிரமணீயாந் ப்ரக்ஷரந்தீ புமர்த்தாந் |
பவஸி புவநவந்த்யா பாதுகே! ரங்கபர்த்து:
ஸரணமுபகதாநாம் ஸாஸ்வதீ காமதேநு: ||

This document has been prepared by*

Parthasarathi Desikan

and

Sunder Kidambi

with the blessings of ācāryās

ஸ்ரீ நாராயண யதீந்த்ர மஹாதேஸிகன்

and

ஸ்ரீ ரங்கராமாநுஜ மஹாதேஸிகன்

*This was typeset using skt, L^AT_EX, Itrans and the iitmtam font.

Table of contents

	<i>japavidhih</i>	4
1	For the realization of all <i>puruṣārthas</i>	5
2	For the improvement of eloquence	6
3	For all round welfare	7
4	For destined bad luck to turn into good luck	8
5	For sins to be eradicated and potential for good deeds to grow	9
6	For safety and security	11
7	For abundance of wealth	12
8	For the welfare of a newborn and its mother	13
9	For benefits within view and within reach to be actually realized	14
10	For the removal of troubles haunting the family	15
11	To prevent the approach of danger and incidence of mishaps	16
12	For the afflictions of one's body to leave	18
13	For the stabilization of employment	19
14	To obtain boons required or sought	20
15	To ensure the right thought (of <i>bhagavān</i>) in one's final moments	21
16	For the true purpose of ones birth to be fulfilled	22
17	To obtain the sideglances/ <i>katākṣas</i> (Grace/ <i>anugraha</i>) of <i>bhagavān</i>	23
18	To overcome one's fear of one's enemies	24
19	For good to result replacing lowliness/mean conditions	25
20	For the propitiation of the nine <i>grahadevatas</i>	26
21	For one's grievances to go and peace of mind to develop	27
22	For the freeing of emotional bonds with one's people	28
23	To regain a position or status lost	29

24	To be pardoned for one's wrong-doings	30
25	To develop patience and achieve greatness	31
26	To get married soon	32
27	To get the joy of <i>mukti</i> (liberation)	33
28	For the mind to become pure	34
29	For the job undertaken to succeed without any obstacles in its course	35
30	To be freed from the fear of death	36
31	For harmonious reunion of estranged couple	37
32	For prosperity and well-being to flourish and spread everywhere	38

ஸ்ரீ பாதுகாஸஹஸ்ர ஜபவிதி:

After performing *snāna* and other *anusthānas* of the morning such as *sandhyāvandana*,

1. First you have to choose the specific *pādukāsahasra śloka* appropriate to the benefit you are seeking.
2. Then you should do *prāṇāyāma* and center your mind on the *japa* procedure.
3. Then you must recite the *saṅkalpa* (intention) prescribed in the relevant page.
4. Then you should recite the *śloka*

ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிககேஸரீ |
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

and meditate gratefully for a while on the gracious author of *śrī pādukāsa-*
hasram, śrīṅgamānta mahādeśikan.

5. Then, you have to perform silent *japa* of the *śloka* given in that page either 1008 or at least 108 times without making any mistake.
6. During the *japa*, you must keep your mind entirely on the *divyamaṇi pādukās* of *śrī raṅganātha*, not allowing it to wander anywhere.
7. If this *japa* is carried on in this manner for a *maṇḍala* (40 or 48 days), you are sure to realize your desire. Even if you feel you have not so realized, you must continue the *japa* daily for as long as it takes for the realization, in proper manner, without feeling discouraged, doubtful or frustrated. When the *japa* is over, you have to give it a proper conclusion with the *śloka*

கவிதார்க்கிகலிம்ஹாய கல்யாணகுணஸாலிநே |
ஸ்ரீமதே வேங்கடேஸாய வேதாந்த குரவே நம: ||

For the realization of all puruṣārthas

saṅkalpam

ஸ்ரீ ரங்கநாயிகாஸமேத ஸ்ரீரங்கநாத ஸ்வாமிந: அநுக்ரஹேண மம
சிந்திதகார்ய ஸித்த்யர்த்தம் ஸ்ரீரங்கநாத திவ்ய மணிபாதுகாஸஹஸ்ர
ஸ்லோக மந்த்ரஜபமஹம் கரிஷ்யே |

Any one of the following ślokas may be used for japa

ஸந்த: ஸ்ரீரங்கப்ருத்வீஸசரணத்ராணஸேகரா: |
ஜயந்தி புவநத்ராணபதபங்கஜரேணவ: || 1.1 ||

பரதாய பரம் நமோஸ்து தஸ்மை
ப்ரதமோதாஹரணாய பக்திபாஜாம் |
யதுபஜ்ஞமஸேஷத: ப்ருதிவ்யாம்
ப்ரதிதோ ராகவபாதுகாப்ரபாவ: || 1.2 ||

For the improvement of eloquence

saṅkalpam

ஸ்ரீ ரங்கநாயிகாஸமேத ஸ்ரீரங்கநாத ஸ்வாமிந: அநுக்ரஹேண மம
வாக்படுத்வாபிவ்ருத்தயர்த்தம் ஸ்ரீரங்கநாத திவ்ய
மணிபாதுகாஸஹஸ்ர ஸ்லோக மந்த்ரஜபமஹம் கரிஷ்யே |

śloka used for japa

ரங்கக்ஷமாபதிரத்நபாது! பவதீம் துஷ்டுஷதோ மே ஜவாத்
ஜ்ரும்பந்தாம் பவதீயஸிஞ்ஜிதஸுதாஸந்தோஹஸந்தேஹதா: |
ஸ்லாகா கூர்ணிதசந்த்ரஸேகரஜடாஜங்காலகங்காபய:
த்ராஸாதேஸவிஸ்ருங்கலப்ரஸரணோத்ஸிக்தா: ஸ்வயம்
ஸூக்தய: || 1.14 ||

For all round welfare

saṅkalpam

ஸ்ரீ ரங்கநாயிகாஸமேத ஸ்ரீரங்கநாத ஸ்வாமிந: அநுக்ரஹேண
மம ஸஹகுடும்பஸ்ய ஸகல க்ஷேமலாப ஸித்த்யர்த்தம்
ஸ்ரீரங்கநாத திவ்ய மணிபாதுகாஸஹஸ்ர ஸ்லோக
மந்த்ரஜபமஹம் கரிஷ்யே |

Any one of the following ślokas may be used for japa

தத்விஷ்ணோ: பரமம் பதத்ரயுகளம் த்ரய்யந்தபர்யந்தகம்
சிந்தாதீதவிபூதிகம் விதரது ஸ்ரேயாம்ஸி பூயாம்ஸி ந: |
யத் விக்ராந்திதஸாஸமுத்திதபதப்ரஸ்யந்திபாதஸ்விநீ-
ஸக்யேநேவ ஸதா நதஸ்ய தநுதே மௌௌள ஸ்திதிம்
ஸூலிந: || 3.12 ||

மணிபாதுகயோர்யுகம் முராரே:
மம நித்யம் விததாது மங்களாநி |
அதிக்ருத்ய சராசரஸ்ய ரக்ஷாம்
அநுகம்பாக்ஷமயோரிவாவதார: || 24.2 ||

பாபாதபாபாதபாபாஸபாதபாதபாதபா |
தபாதபா பாதபாத பாதபாத தபாதபா || 30.23 ||

யாயாயாயாயாயாயா யாயாயாயாயாயாயா |
யாயாயாயாயாயாயா யா யா யா யா யா யா யா || 30.26 ||

பாதபாபாதபாபாதபாபாதபா
பாதபாபாதபாபாதபாஸபாதபா |
பாதபாபாதபாபாதபாபாதபா
பாதபாபாதபாபாஸஸதபாபாதபா || 30.29 ||

For destined bad luck to turn into good luck

saṅkalpam

ஸ்ரீ ரங்கநாயிகாஸமேத ஸ்ரீரங்கநாத ஸ்வாமிந: அநுக்ரஹேண மம
துர்பாக்ய நிவ்ருத்திபூர்வக ஸௌபாக்ய ஸித்த்யர்த்தம் ஸ்ரீரங்கநாத
திவ்ய மணிபாதுகாஸஹஸ்ர ஸ்லோக மந்த்ரஜபமஹம் கரிஷ்யே |

śloka used for japa

பரிஸரவிநதாநாம் மூர்த்நி துர்வரணபங்க்திம்
பரிணமயஸி ஸௌரே: பாதுகே! த்வம் ஸுவர்ணம் |
குஹகஜநவிதூரே ஸத்பதே லப்தவ்ருத்தே:
க்வ நு கலு விதிதஸ்தே கோ஽ப்யஸௌ தாதுவாத: || 3.20 ||

For sins to be eradicated and potential for good deeds to grow

saṅkalpam

ஸ்ரீ ரங்கநாயிகாஸமேத ஸ்ரீரங்கநாத ஸ்வாமிந: அநுக்ரஹேண மம
ஸகலவித பாபநிவ்ருத்திபூர்வக மந்முகேந ஸத்கர்மாபிவ்ருத்தயர்த்தம்
ஸ்ரீரங்கநாத திவ்ய மணிபாதுகாஸஹஸ்ர ஸ்லோக மந்த்ரஜபமஹம்
கரிஷ்யே |

Any one of the following ślokas may be used for japa

பலிமதநவிஹாராத் வர்த்தமாநஸ்ய விஷ்ணோ:

அகிலமதிபதத்பிர்விக்ரமைரப்ரமேய: |

அவதிமநதிகச்சந் பாபராஸிரமதீய:

ஸமஜநி பதரக்ஷே! ஸாவதிஸ்த்வந்மஹிம்நா || 3.21 ||

ஸா பூபா ராமபாரஸ்தா விபூபாஸ்திஸபாரதா |

தாரபா ஸக்ருபா துஷ்டிபூரபா ராமபாதுகா || 30.11 ||

காதுபாஸ்யஸதாலோகா காலோதாஹ்ருததாமகா |

காமதா஽த்வரிரம்ஸாகா஽காஸா ரங்கேஸ்பாதுகா || 30.17 ||

பாபாகூபாரபாளீபா த்ரிபாதீபாதபாதபா |

க்ருபாருபா ஜபாலாபா ஸ்வாபா மாஸ்பாந்ந்ருபாதிபா || 30.18 ||

ஸ்திராகஸாம் ஸதாராத்யா விஹதாகததாமதா |

ஸத்பாதுகே! ஸராஸா மா ரங்கராஜபதம் நய || 30.19 ||

ஸ்திதா ஸமயராஜத்பா கதாரா மாதகே கவி |

துரம்ஹஸாம் ஸந்நதாதா ஸாத்யாதாபகராஸரா || 30.20 ||

Note: Although the above two verses are separate, learned scholars of our sampradaya have treated them together on account of the word symmetry and geometric forms associated with them.

லோகதாராகாமசாரா கவிராஜதுராவசா |
தாரா கதே பாதரா஽஽ம ராஜதே ராமபாதுகா || 30.21 ||

தாமநிராக்ருததாமஸலோகா தாத்ருமுகைர்விநதா நிஜதாஸை: |
பாபமஸேஷமபாகுருஷே மே பாது! விபூஷிதராகவபாதா || 30.35 ||

For safety and security

saṅkalpam

ஸ்ரீ ரங்கநாயிகாஸமேத ஸ்ரீரங்கநாத ஸ்வாமிந: அநுக்ரஹேண மதீய
அசிந்திதாகத ஸகலவிபந்நிவ்ருத்திபூர்வக ஸரீராத்ம ஸம்ரக்ஷண
ஸித்த்யர்த்தம் ஸ்ரீரங்கநாத திவ்ய மணிபாதுகாஸஹஸ்ர ஸ்லோக
மந்த்ரஜபமஹம் கரிஷ்யே |

Any one of the following ślokas may be used for japa

அதிதைவதமாபதத்ஸு கல்பேஷ்வதிகாரம் பஜதாம் பிதாமஹாநாம் |
அபிரக்ஷது ரங்கபர்த்துரேஷா கருணா காசந பாதுகாமயீ ந: || 3.34 ||

யாம: ஸ்ரயதி யாம் தத்தே யைந யாத்யாய யாச்ச யா |

யாஸ்ய மாநாய யை வாந்யா ஸா மாமவது பாதுகா || 30.7 ||

For abundance of wealth

saṅkalpam

ஸ்ரீ ரங்கநாயிகாஸமேத ஸ்ரீரங்கநாத ஸ்வாமிந: அநுக்ரஹேண மம
உத்தரோத்தரம் தநலாப ஸித்த்யர்த்தம் ஸ்ரீரங்கநாத திவ்ய
மணிபாதுகாஸஹஸ்ர ஸ்லோக மந்த்ரஜபமஹம் கரிஷ்யே |

Any one of the following ślokas may be used for japa

க்ஷணம் ஸரோஜேக்ஷணபாதுகே! ய:

க்ருதாதர: கிங்குருதே பவத்யா: |

அகிஞ்சநஸ்யாபி பவந்தி ஸீக்ரம்

ப்ருகிங்கராஸ்தஸ்ய புரந்தராத்யா: || 3.62 ||

தந்யா முகுந்தஸ்ய பதாநுஷங்காத்

தநீயதா யேந ஸமர்ச்சிதா த்வம் |

வாஸஸ்தீயோ மணிபாதரக்ஷே!

லக்ஷ்ம்யாஸளகாமப்யதரீகரோதி || 3.66 ||

யத் ப்ராத்ரே பரதாய ரங்கபதிநா ராமத்வமாதஸ்துஷா

நித்யோபாஸ்யநிஜாங்க்ரிநிஷ்க்ரயதயா நிஸ்சித்ய விஸ்ராணிதம் |

யோகக்ஷேமவஹம் ஸமஸ்தஜகதாம் யத்கீயதே யோகிபி:

பாதத்ராணமிதம் மிதம்பசுகதாமஹ்நாய மே நிஹ்நுதாம் || 4.19 ||

ப்ரஜ்வலிதபஞ்சஹேதிர்ஹிரண்மயீம் த்வாம் ஹிரண்யவிலயார்ஹ: |

ஆவஹது ஜாதவேதா: ஸ்ரியமிவ ந: பாதுகே! நித்யம் || 22.20 ||

For the welfare of a newborn and its mother

saṅkalpam

ஸ்ரீ ரங்கநாயிகாஸமேத ஸ்ரீரங்கநாத ஸ்வாமிந: அநுக்ரஹேண

Fill in boy's name நாமந: (or **Fill in girl's name** நாமந்யா:) ஸரிஸோ:

ஸமஸ்ததோஷ நிவ்ருத்தித்வாரா ஸம்ரக்ஷணார்த்தம் ஸ்ரீரங்கநாத
திவ்ய மணிபாதுகாஸஹஸ்ர ஸ்லோக மந்த்ரஜபமஹம் கரிஷ்யே |

śloka used for japa

வர்ஷாணி தாநி வ்ருஷ்ளோ ந தபாம்ஸி தேபே

பாலோ ந கஸ்சிதபி ம்ருத்யுவஸம் ஜகாம |

ராஜ்யே தவாம்ப! ரகுபுங்கவபாதரக்ஷே!

நைவாபரம் ப்ரதிவிதேயம்பூத் ப்ரஸக்தம் || 6.13 ||

For benefits within view and within reach to be actually realized

saṅkalpam

ஸ்ரீ ரங்கநாயிகாஸமேத ஸ்ரீரங்கநாத ஸ்வாமிந: அநுக்ரஹேண மம
த்ருஷ்டிகோசரஸமீபித ப்ரயோஜநாஸு ஸித்த்யர்த்தம் ஸ்ரீரங்கநாத
திவ்ய மணிபாதுகாஸஹஸ்ர ஸ்லோக மந்த்ரஜபமஹம் கரிஷ்யே |

śloka used for japa

பத்ராணி ரங்கந்ருபதேர்மணிபாதரக்ஷே!
த்வித்ராண்யபி த்வயி ஸமர்ப்ப்ய விபூதிகாமா: |
பர்யாயலப்தபுருஹூதபதா: ஸசீநாம்
பத்ராங்குராணி விலிகந்தி பயோதரேஷு || 12.8 ||

For the removal of troubles haunting the family

saṅkalpam

ஸ்ரீ ரங்கநாயிகாஸமேத ஸ்ரீரங்கநாத ஸ்வாமிந: அநுக்ரஹேண
ஸஹகுடும்பஸ்ய மம ஸகல வித ஸம்ஸாரதாப நிவ்ருத்த்யர்த்தம்
ஸ்ரீரங்கநாத திவ்ய மணிபாதுகாஸஹஸ்ர ஸ்லோக மந்த்ரஜபமஹம்
கரிஷ்யே |

śloka used for japa

ப்ரஸமயதி ஜநாநாம் ஸஞ்ஜ்வரம் ரங்கபர்த்து:
பரிஸரசலிதாநாம் பாதுகே! சாமராணாம் |
அநுதிநமுபயாதைருத்திதம் திவ்யபுஷ்பை:
நிகமபரிமளம் தே நிர்விஸந் கந்தவாஹ: || 12.25 ||

*To prevent the approach of danger and incidence of mishaps
saṅkalpam*

ஸ்ரீ ரங்கநாயிகாஸமேத ஸ்ரீரங்கநாத ஸ்வாமிந: அநுக்ரஹேண
மம ஸகல வித விபதாபந்நிவ்ருத்த்யர்த்தம் ஸ்ரீரங்கநாத திவ்ய
மணிபாதுகாஸஹஸ்ர ஸ்லோக மந்த்ரஜபமஹம் கரிஷ்யே |

Any one of the following ślokas may be used for japa

பாந்து வ: பத்மநாபஸ்ய பாதுகாகேளிபாம்ஸவ: |
அஹல்யாதேஹநிர்மாணபர்யாயபரமாணவ: || 13.1 ||

மதுவைரிபதாம்புஜம் பஜந்தீ
மணிபாதாவநி! மஞ்ஜுஸிஞ்ஜிதேந |
படஸீவ முஹு: ஸ்வயம் ப்ரஜாநாம்
அபரோபஜ்ஞமரிஷ்டஸாந்திமந்த்ரம் || 14.7 ||

ஸ்ருணோது ரங்காதிபதி: ப்ரஜாநாம்
ஆர்த்தத்வநிம் க்வாபி ஸமுஜ்ஜிஹாநம் |
இதீவ மத்வா மணிபாதுகே! த்வம்
மந்தப்ரசாரை: ம்ருதுஸிஞ்ஜிதாஸி || 14.28 ||

சரணௌ மணிபாதுகே! முராரே:
ப்ரணதாந் பாலயிதும் ப்ரபத்யமாநம் |
விபதாமிஹ தைவமாநுஷீணாம்
ப்ரதிகாரம் யுவயோர்த்வயம் ப்ரதீம: || 24.3 ||

அஹிதோந்மதநாய ஸம்ஸ்ரிதாநாம்
அலமாலோகவஸேந ஸப்ததோ வா |
கரயோஸ்ச ரதாங்கபாஞ்சஜந்யௌ
மதுஹந்து: பதயோஸ்ச பாதுகே யே || 24.5 ||

அநந்யஸரண: ஸீதந்நந்தக்லேஸஸாகரே |
ஸரணம் சரணத்ராணம் ரங்கநாதஸ்ய ஸம்ஸ்ரயே || 30.0 ||

ஸுரகார்யகரீ தேவீ ரங்கதுர்யஸ்ய பாதுகா |
காமதா கலிதாதேஸா சரந்தீ ஸாதுவர்த்மஸு || 30.15 ||

பரதாராதிதாம் தாராம் வந்தே ராகவபாதுகாம் |
பவதாபாதிதாந்தாநாம் வந்த்யாம் ராஜீவமேதுராம் || 30.16 ||

ஜயாமபாபாமயாஜயாமஹே துதுஹே மயா |
மஹேஸகாகாஸஹேமபாதுகா஽மமகாதுபா || 30.22 ||

For the afflictions of one's body to leave

saṅkalpam

ஸ்ரீ ரங்கநாயிகாஸமேத ஸ்ரீரங்கநாத ஸ்வாமிந: அநுக்ரஹேண
மம ஸகல வித தேஹோபாதி நிவ்ருத்த்யர்த்தம் ஸ்ரீரங்கநாத திவ்ய
மணிபாதுகாஸஹஸ்ர ஸ்லோக மந்த்ரஜபமஹம் கரிஷ்யே |

śloka used for japa

தத்ரஜஸ்தவ தநோதி பாதுகே!
மாநஸாந்யகடிநாநி தேஹிநாம் |
ப்ரஸ்தரஸ்ய பதவீகதஸ்ய யத்
வ்யாசகார முநிதர்மதாரதாம் || 13.9 ||

For the stabilization of employment

saṅkalpam

ஸ்ரீ ரங்கநாயிகாஸமேத ஸ்ரீரங்கநாத ஸ்வாமிந: அநுக்ரஹேண
ஸாஸ்வதோத்யோகபல ஸித்த்யர்த்தம் ஸ்ரீரங்கநாத திவ்ய
மணிபாதுகாஸஹஸ்ர ஸ்லோக மந்த்ரஜபமஹம் கரிஷ்யே |

śloka used for japa

ஸுபஸரணிரஜோபி: ஸோபயந்தீ தரித்ரீம்
பரிணதிரமணீயாந் ப்ரக்ஷரந்தீ புமர்த்தாந் |
பவஸி புவநவந்த்யா பாதுகே! ரங்கபர்த்து:
ஸரணமுபகதாநாம் ஸாஸ்வதீ காமதேநு: || 13.27 ||

To obtain boons required or sought

saṅkalpam

ஸ்ரீ ரங்கநாயிகாஸமேத ஸ்ரீரங்கநாத ஸ்வாமிந: அநுக்ரஹேண
அபீப்ஸித வரப்ராப்த்யர்த்தம் ஸ்ரீரங்கநாத திவ்ய
மணிபாதுகாஸஹஸ்ர ஸ்லோக மந்த்ரஜபமஹம் கரிஷ்யே |

Any one of the following ślokas may be used for japa

மதுரம் மணிபாதுகே! ப்ரவ்ருத்தே
பவதீ ரங்கபதேர்விஹாரகாலே |
அபயார்த்தநயா ஸமப்யுபேதாந்
அவிஸம்வாதயதீவ மஞ்ஜுநாதை: || 14.10 ||

ரத்நாங்குரைரவிரளா மணிபாதரக்ஷே!
பாகோந்முகை: பரிகதா புருஷார்த்தஸஸ்யை: |
தேவேந ரங்கபதிநா ஜகதாம் விமூத்யை
கேதாரிகேவ க்ருபயா பரிகல்பிதா த்வம் || 15.25 ||

To ensure the right thought (of bhagavān) in one's final moments

saṅkalpam

ஸ்ரீ ரங்கநாயிகாஸமேத ஸ்ரீரங்கநாத ஸ்வாமிந: அநுக்ரஹேண மம
அந்திமகாலே பகவத் ஸ்ம்ருதி ஸித்த்யர்த்தம் ஸ்ரீரங்கநாத திவ்ய
மணிபாதுகாஸஹஸ்ர ஸ்லோக மந்த்ரஜபமஹம் கரிஷ்யே |

Any one of the following ślokas may be used for japa

கரணவிகமகாலே காலஹுங்காரஸங்கீ

த்ருதபதமுபகச்சந் தத்தஹஸ்த: ப்ரியாப்யாம் |

பரிணமயது கர்ணே ரங்கநாத: ஸ்வயம் ந:

ப்ரணவமிவ பவத்யா: பாதுகே! மஞ்ஜுநாதம் || 14.87 ||

தவ ரத்நகரார்ப்பிதம் நவீநம்

பரிக்ருஹ்ய ஸ்திரமம்ஸுகம் மநோஜ்ஞம் |

ஜரதம்ஸுகவத்ஸுகேந தேஹம்

க்ருதிந: கேஸவபாதுகே! த்யஜந்தி || 15.34 ||

ப்ரதிபாயா: பரம் தத்த்வம் பிப்ரதீ பத்மலோசநம் |

பஸ்சிமாயாமவஸ்தாயாம் பாதுகே! முஹ்யதோ மம || 30.6 ||

For the true purpose of one's birth to be fulfilled

saṅkalpam

ஸ்ரீ ரங்கநாயிகாஸமேத ஸ்ரீரங்கநாத ஸ்வாமிந: அநுக்ரஹேண
அத்யந்த ஜந்மஸாபல்ய ஸித்த்யர்த்தம் ஸ்ரீரங்கநாத திவ்ய
மணிபாதுகாஸஹஸ்ர ஸ்லோக மந்த்ரஜபமஹம் கரிஷ்யே |

śloka used for japa

மாநஸாம்புஜவிகாஸஹேதுபி:

ஸேவிதா மணிகணை: ப்ரபாகரை: |

பாதுகே! வஹஸி ஸத்பிராஸ்ரிதாம்

தேவி! விஷ்ணுபதஸம்பதம் நவாம் || 15.38 ||

*To obtain the sideglances/ katākṣas
(Grace/ anugraha) of bhagavān*

saṅkalpam

ஸ்ரீ ரங்கநாயிகாஸமேத ஸ்ரீரங்கநாத ஸ்வாமிந: அநுக்ரஹேண மம
பகவத் கடாக்ஷ லக்ஷ்மீகடாக்ஷ ஸித்த்யர்த்தம் ஸ்ரீரங்கநாத திவ்ய
மணிபாதுகாஸஹஸ்ர ஸ்லோக மந்த்ரஜபமஹம் கரிஷ்யே |

śloka used for japa

ப்ரபத்யே ரங்கநாதஸ்ய பாதுகாம் பத்மராகிணீம் |
பதைகநியதாம் தஸ்ய பத்மவாஸாமிவாபராம் || 17.1 ||

To overcome one's fear of one's enemies

saṅkalpam

ஸ்ரீ ரங்கநாயிகாஸமேத ஸ்ரீரங்கநாத ஸ்வாமிந: அநுக்ரஹேண ஸகல
ஸத்ருபீதி நிவ்ருத்த்யர்த்தம் ஸ்ரீரங்கநாத திவ்ய மணிபாதுகாஸஹஸ்ர
ஸ்லோக மந்த்ரஜபமஹம் கரிஷ்யே |

śloka used for japa

அநிமிஷயுவதீநாமார்த்தநாதோபஸாந்த்யை
த்வயி விநிஹிதபாதே லீலயா ரங்கநாதே |
தததி சரணரக்ஷே! தைத்யஸௌதாநி நூநம்
மரகதருசிபிஸ்தே மங்கக்ஷு தூர்வாங்குராணி || 19.17 ||

For good to result replacing lowliness/mean conditions

saṅkalpam

ஸ்ரீ ரங்கநாயிகாஸமேத ஸ்ரீரங்கநாத ஸ்வாமிந: அநுக்ரஹேண மம
ஸகல அஹிதநிவ்ருத்திபூர்வக ஹித ஸித்த்யர்த்தம் ஸ்ரீரங்கநாத திவ்ய
மணிபாதுகாஸஹஸ்ர ஸ்லோக மந்த்ரஜபமஹம் கரிஷ்யே |

śloka used for japa

ஜீவயத்யம்ருதவர்ஷிணீ ப்ரஜாஸ்தாவகீ தநுஜவைரிபாதுகே! |
கோரஸம்ஸரணகர்மநாஸிநீ காளிகேவ ஹரிநீலபத்ததி: || 20.9 ||

For the propitiation of the nine grahadevatas

saṅkalpam

ஸ்ரீ ரங்கநாயிகாஸமேத ஸ்ரீரங்கநாத ஸ்வாமிந: அநுக்ரஹேண மம
நவக்ரஹதேவதாப்ரஸாத ஸித்த்யர்த்தம் ஸ்ரீரங்கநாத திவ்ய
மணிபாதுகாஸஹஸ்ர ஸ்லோக மந்த்ரஜபமஹம் கரிஷ்யே |

śloka used for japa

கநகருசிரா காவ்யாக்யாதா ஸநைஸ்சரணோசிதா
ஸ்ரீதகுருபுதா பாஸ்வத்ருபா த்விஜாதிபஸேவிதா |
விஹிதவிபவா நித்யம் விஷ்ணோ: பதே மணிபாதுகே!
த்வமஸி மஹதீ விஸ்வேஷாம் ந: ஸுபா க்ரஹமண்டலீ || 22.19 ||

*For one's grievances to go and peace of mind to develop
saṅkalpam*

ஸ்ரீ ரங்கநாயிகாஸமேத ஸ்ரீரங்கநாத ஸ்வாமிந: அநுக்ரஹேண மம
அபீஷ்டப்ராப்த்யா சித்தஸமாதாநாவாப்த்யர்த்தம் ஸ்ரீரங்கநாத
திவ்ய மணிபாதுகாஸஹஸ்ர ஸ்லோக மந்த்ரஜபமஹம் கரிஷ்யே |

śloka used for japa

அப்ராப்தாநாமுபஜநயத: ஸம்பதாம் ப்ராப்திமேவம்
ஸம்ப்ராப்தாநாம் ஸ்வயமிஹ புந: பாலநார்த்தம் யதேதே |
ஸாக்ஷாத்ரங்கக்ஷிதிபதிபதம் பாதுகே! ஸாதயந்த்யௌ
யோகக்ஷேமௌ ஸுசரிதவஸாந்முர்த்திமந்தௌ யுவாம் ந: || 24.19 ||

For the freeing of emotional bonds with one's people

saṅkalpam

ஸ்ரீ ரங்கநாயிகாஸமேத ஸ்ரீரங்கநாத ஸ்வாமிந: அநுக்ரஹேண
மம பந்துமித்ராதி ஸ்ருங்கலா பந்தவிச்சேத ஸித்த்யர்த்தம்
ஸ்ரீரங்கநாத திவ்ய மணிபாதுகாஸஹஸ்ர ஸ்லோக மந்த்ரஜபமஹம்
கரிஷ்யே |

Any one of the following ślokas may be used for japa

பத்தஹரிபாதயுகளம் யுகளம் தபநீயபாதுகே! யுவயோ: |
மோசயதி ஸம்ஸ்ரிதாநாம் புண்யாபுண்யமயஸ்ருங்கலாயுகளம் || 24.20 ||

பத்மேவ மங்களஸரித்பாரம் ஸம்ஸாரஸந்ததே: |
துரிதக்ஷேபிகா பூயாத் பாதுகா ரங்கபூபதே: || 30.4 ||

To regain a position or status lost

saṅkalpam

ஸ்ரீ ரங்கநாயிகாஸமேத ஸ்ரீரங்கநாத ஸ்வாமிந: அநுக்ரஹேண
மம நஷ்டபூர்வஸ்திதே: புந: ப்ராப்த்யர்த்தம் ஸ்ரீரங்கநாத திவ்ய
மணிபாதுகாஸஹஸ்ர ஸ்லோக மந்த்ரஜபமஹம் கரிஷ்யே |

Any one of the following ślokas may be used for japa

அந்யேஷு ஸத்ஸ்வபி நரேந்த்ரஸுதேஷு தைவாத்
ப்ரஷ்ட: பதாததிகரோதி பதம் பதார்ஹ: |
ப்ராயோ நிதர்ஸயதி தத் ப்ரதமோ ரகூணாம்
தத்பாதயோ: ப்ரதிநிதீ மணிபாதுகே வா || 28.4 ||

சரணமநகவ்ருத்தே: கஸ்யசித்ப்ராப்ய நித்யம்
ஸகலபுவநகுப்த்யை ஸத்பதே வர்த்ததே ய: |
நரபதிபஹுமாநம் பாதுகேவாதிகச்சந்
ஸ பவதி ஸமயேஷு ப்ரேக்ஷிதஜ்ஞைருபாஸ்ய: || 28.5 ||

To be pardoned for one's wrong-doings

saṅkalpam

ஸ்ரீ ரங்கநாயிகாஸமேத ஸ்ரீரங்கநாத ஸ்வாமிந: அநுக்ரஹேண மதீய
ஜ்ஞாதாஜ்ஞாத பகவதபசார பாகவதாபசார க்ஷாபணார்த்தம்
இதர - அநேக - அவத்ய - அநுபாஸ்ய - கரண - க்ஷாபணார்த்தம்
ஸ்ரீரங்கநாத திவ்ய மணிபாதுகாஸஹஸ்ர ஸ்லோக மந்த்ரஜபமஹம்
கரிஷ்யே |

śloka used for japa

ராமே ராஜ்யம் பிதுரபிமதம் ஸம்மதம் ச ப்ரஜாநாம்
மாதா வவ்ரே ததிஹ பரதே ஸத்யவாதீ ததௌ ச |
சிந்தாதீத: ஸமஜநி ததா பாதுகாக்ர்யாபிஷேகோ
துர்விஜ்ஞாநஸ்வஹ்ருதயமஹோ தைவமத்ர ப்ரமாணம் || 28.6 ||

To develop patience and achieve greatness

saṅkalpam

ஸ்ரீ ரங்கநாயிகாஸமேத ஸ்ரீரங்கநாத ஸ்வாமிந: அநுக்ரஹேண
மம க்ஷமயா உந்நதிப்ராப்த்யர்த்தம் ஸ்ரீரங்கநாத திவ்ய
மணிபாதுகாஸஹஸ்ர ஸ்லோக மந்த்ரஜபமஹம் கரிஷ்யே |

śloka used for japa

அதரீக்ருதோ஽பி மஹதா
தமேவ ஸேவேத ஸாதரம் பூஷ்ணு: |
அலபத ஸமயே ராமாத்
பாதாக்ராந்தா஽பி பாதுகா ராஜ்யம் || 28.10 ||

To get married soon

saṅkalpam

ஸ்ரீ ரங்கநாயிகாஸமேத ஸ்ரீரங்கநாத ஸ்வாமிந: அநுக்ரஹேண மம
கந்யகாயா: (குமாரஸ்ய) ஸீக்ரமேவ விவாஹ மங்கள ஸித்த்யர்த்தம்
ஸ்ரீரங்கநாத திவ்ய மணிபாதுகாஸஹஸ்ர ஸ்லோக மந்த்ரஜபமஹம்
கரிஷ்யே |

śloka used for japa

ஸூபப்ரணாதா பவதீ ஸ்ருதீநாம்
கண்டேஷு வைகுண்டபதிம்வராணாம் |
பத்நாஸி நூநம் மணிபாதரக்ஷே!
மங்கள்யஸூத்ரம் மணிரஸ்மிஜாலை: || 29.39 ||

To get the joy of mukti (liberation)

saṅkalpam

ஸ்ரீ ரங்கநாயிகாஸமேத ஸ்ரீரங்கநாத ஸ்வாமிந: அநுக்ரஹேண
ஸாஸ்வத பகவத் கைங்கர்யரூப மோக்ஷஸுக ப்ராப்த்யர்த்தம்
ஸ்ரீரங்கநாத திவ்ய மணிபாதுகாஸஹஸ்ர ஸ்லோக மந்த்ரஜபமஹம்
கரிஷ்யே |

Any one of the following ślokas may be used for japa

ப்ரதிஷ்டாம் ஸர்வசித்ராணாம் ப்ரபத்யே மணிபாதுகாம் |
விசித்ரஜகதாதாரோ விஷ்ணுர்யத்ர ப்ரதிஷ்டித: || 30.1 ||

ஸுராஸுரார்ச்சிதா தந்யா துங்கமங்களபாலிகா |
சராசராஸ்ரிதா மாந்யா ரங்கபுங்கவபாதுகா || 30.3 ||

ப்ரபத்யே பாதுகாம் தேவீம் பரவித்யாமிவ ஸ்வயம் |
யாமர்ப்பயதி தீநாநாம் தயமாநோ ஜகத்குரு: || 31.1 ||

For the mind to become pure

saṅkalpam

ஸ்ரீ ரங்கநாயிகாஸமேத ஸ்ரீரங்கநாத ஸ்வாமிந: அநுக்ரஹேண மம
சித்த ஸூத்திப்ராப்த்யர்த்தம் ஸ்ரீரங்கநாத திவ்ய மணிபாதுகாஸஹஸ்ர
ஸ்லோக மந்த்ரஜபமஹம் கரிஷ்யே |

śloka used for japa

சர்யா ந: ஸௌரிபாது! த்வம் ப்ராயஸ்சித்தேஷ்வநுத்தமா |
நிர்வேஸ்யஸே தத: ஸத்பி: ப்ராயஸ்சித்தேஷ்வநுத்தமா || 30.8 ||

*For the job undertaken to succeed without any obstacles in its
course*

saṅkalpam

ஸ்ரீ ரங்கநாயிகாஸமேத ஸ்ரீரங்கநாத ஸ்வாமிந: அநுக்ரஹேண
நிஸ்சிதார்த்த நிர்விக்நபூர்த்த்யர்த்தம் ஸ்ரீரங்கநாத திவ்ய
மணிபாதுகாஸஹஸ்ர ஸ்லோக மந்த்ரஜபமஹம் கரிஷ்யே |

śloka used for japa

தாரஸ்பாரதரஸ்வரரஸபரரா ஸா பதாவநீ ஸாரா |
தீரஸ்வைரசரஸ்திரரகுபுரவாஸரதிராமஸவா || 30.39 ||

To be freed from the fear of death

saṅkalpam

ஸ்ரீ ரங்கநாயிகாஸமேத ஸ்ரீரங்கநாத ஸ்வாமிந: அநுக்ரஹேண மம
யமபய நரகபய நிவ்ருத்த்யர்த்தம் ஸ்ரீரங்கநாத திவ்ய
மணிபாதுகாஸஹஸ்ர ஸ்லோக மந்த்ரஜபமஹம் கரிஷ்யே |

śloka used for japa

காலே ஜந்தூந் கலுஷகரணே க்ஷிப்ரமாகாரயந்த்யா:
கோரம் நாஹம் யமபரிஷதோ கோஷமாகர்ணயேயம் |
ஸ்ரீமத்ரங்கேஸ்வரசரணயோரந்தரங்கை: ப்ரயுக்தம்
ஸேவாஹ்வாநம் ஸபதி ஸ்ருணுயாம் பாதுகாஸேவகேதி || 31.19 ||

For harmonious reunion of estranged couple

saṅkalpam

ஸ்ரீ ரங்கநாயிகாஸமேத ஸ்ரீரங்கநாத ஸ்வாமிந: அநுக்ரஹேண
அநயோ: தம்பத்யோ: அந்யோந்யாநுராக ஸித்த்யர்த்தம்
ஸ்ரீரங்கநாத திவ்ய மணிபாதுகாஸஹஸ்ர ஸ்லோக மந்த்ரஜபமஹம்
கரிஷ்யே |

Any one of the following ślokas may be used for japa

பாஷாணகல்பமந்தே பரிசிதகௌதமபரிக்ரஹந்யாயாத் |
பதிபதபரிசரணார்ஹம் பரிணமய முகுந்தபாதரக்ஷிணி! மாம் || 31.20 ||

ராமபாதகதா பாஸா ஸா பாதா கதபாமரா |
காதுபாநஞ்ச காஸஹ்யா ஹ்யாஸ காஞ்சநபாதுகா || 30.9 ||

ஜயதி யதிராஜஸூக்தி: ஜயதி முகுந்தஸ்ய பாதுகாயுகளீ |
ததுபயதநாஸ்த்ரிவேதீமவந்த்யயந்தோ ஜயந்தி புவி ஸந்த: || 32.38 ||

For prosperity and well-being to flourish and spread everywhere

saṅkalpam

ஸ்ரீ ரங்கநாயிகாஸமேத ஸ்ரீரங்கநாத ஸ்வாமிந: அநுக்ரஹேண
ஸர்வேஷாம் ஜநாநாம் ஸமஸ்த கார்யேஷு மங்களாவாப்த்யர்த்தம்
விஜயஸித்த்யர்த்தம் ச ஸ்ரீரங்கநாத திவ்ய மணிபாதுகாஸஹஸ்ர
ஸ்லோக மந்த்ரஜபமஹம் கரிஷ்யே |

śloka used for japa

ப்ரபத்யே பாதுகாருபம் ப்ரணவஸ்ய கலாத்வயம் |
ஓதம் மிதமிதம் யஸ்மிந்நந்தஸ்யாபி தத்பதம் || 24.1 ||